


सर्वज्ञानोत्तरागमः
योगप्रकरणम्



Edited & Translated

By

Dr. T. Ganesan

Sri Aghorasivacharya Trust

Chennai

முன்னுரை

சைவ ஆகமங்கள் மூலாகமங்கள், அதன் அடிப்படையில் எழுந்த உபாகமங்கள் என இரு பெரும் பிரிவைக் கொண்டவை; மூலாகமங்கள் 28 என மிகப் பண்டைய காலத்திலிருந்தே சைவ ஆசாரியர்களால் கொள்ளப்பட்டு வந்துள்ளன. பெரும்பாலும் உபாகமங்களைப் பற்றி சாத்திரங்க னிலும் ஆசாரியர்கள் இயற்றிய நூல்களிலும் விரிவான கருத்துக்கள் காணப்படவில்லை. மிருகேந்திராகமத்தின் தொடக்கத்தில் அதன் வித்தியாபாத உரையில் இராமகண்டர் இந்திரன் விஷ்ணுவைப் பூஜித்து அவர்களால் நாரளிம்ஹ மென்னும் கவசத்தைத் தரித்துக் கொண்டு ஸ்ரீகண்டராகிய உமாபதியினிடமிருந்து இவ்வாக மத்தைக் கேட்டதால் இதற்கு மிருகேந்திரம் (= மிருகங்களுக்குள் சிறந்ததான சிங்கத்தின் உருவக் கவசம்) எனப் பெயர் வழங்குவதாகக் கூறுகிறார். எனினும், காமிகாகமத்தின் உபபேத (= உபாகம) வரிசையில் நாரளிம்ஹமென்றே காணப்படுகிறது; மிருகேந்திரமென்னும் பெயர் காணப்படவில்லை. அவ்வாறே 28 வது மூலாகம

மாகிய வாதுலாகமத்தின் உபாகமமாக இந்த
 ஸர்வஜ்ஞானோத்தராகமம் காணப்படாவிட்டனும்,
 இதை அவ்வாகமத்தின் உபபேதங்களுள்
 ஒன்றான காலோத்தராகமத்தின் பிரிவாகப்
 பெரியோர் கொண்டுள்ளனர் எனத் தெரிகிறது.
 மற்றொரு முக்கிய காரணம்,
 காலோத்தராகமங்களைப் போன்றே
 ஸர்வஜ்ஞானோத்தரமும் ஸ்ரீகண்ட பரமேசுவரனால்
 ஷண்முகனாகிய முருகப் பெருமானுக்கு
 உபதேசிக்கப்படுகின்றது.

ஸர்வஜ்ஞானோத்தரம் வித்தியா, கிரியா, சரியா
 மற்றும் யோகம் என்னும் நான்கு பிரகரணங்களைக் கொண்டது; பாதங்களைப் பிரகரணங்கள் என்பது இவ்வாகமத்தில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பு. இனிச் சைவயோகத்தைப் பற்றிச் சிறிது விளக்கமாகக் காண்போம்.

சுப்ரபேதம், கிரணம், மிருகேந்திரம், மதங்கபாரமேசுவரம், ஸர்வஜ்ஞானோத்தரம் ஆகிய ஆகமங்களில் தனியாக யோகபாதம் காணப்படுகிறது. இதில், மதங்கபாரமேசுவரத்தின் யோகபாதம் 7 படலங்களைக் கொண்டுள்ளது; யோகத்தின் அங்கங்கள், நாடிகளைச் சுத்தம் செய்தல், பிராணாயாமம், தியானம் ஆகிய செய்திகள்

இவ்வாகமத்தில் சற்று விரிவாகவே விளக்கப்படுகின்றன. இச்செய்திகளே சுருக்கமாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் மிருகேந்திராகமத்தின் ஒரே படலத்தில் கூறப்படுகின்றன. அதனினும் சுருக்கமாக மிக முக்கியச் செய்திகளை ஸர்வஜ்ஞானோத்தரா கமத்தின் யோகபாதம் 32 சுலோகங்களில் கூறுகிறது.

தீக்ஷை பெற்ற சாதகன் ஞானபாதப் பொருள்களான பதி, பசு, பாசம் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான அறிவு உடையவனானாலும் பிராணாயாமம், சமாதி முதலிய யோகப் பயிற்சிகளே ஆன்மஞானத்தையும் சிவஞானத்தையும் உறுதியாக்குபவை; அவற்றின் மூலமே பாசங்களின் தொடர்பு நீங்கி, அனுபவஞானம் சிறந்து, முடிவில் தனக்கே உரியதும், என்றும் அழியாத துமான சிவானுபவம் ஏற்படும் என்று யோகபாதத்தின் முக்கியத்துவத்தை இராமகண்டர்தன்னுடைய மிருகேந்திராகம யோகபாத வியாக்கி யானத் தொடக்கத்தில் கூறுகிறார். ஸமயி, புத்ரகன், ஸாதகாசாரியன், அஸ்த்ராபிஷேகம் பெற்றவன் ஆகிய அனைவருக்கும் யோக பாதத்தில்

விளக்கப்பட்டிருக்கும் பயிற்சி அவசியம் என்றும் அவர் கூறுகிறார்.

அதேத்து, சைவத்தில் யோகம் என்பது தியானிக்கப்படும் பொருளுக்கும் தியானம் செய்யும் ஆன்மாவிற்குமுள்ள நெருங்கிய தொடர்பு; பதஞ்ஜலி முனிவரின் யோக சூத்திரத்தில் கூறியவாறு ஆழந்த தியானமான ஸமாதி அன்று. இதையே அகோரசிவாசாரியார் தன்னுடைய உரையில் வலியுறுத்துகிறார். எனவேதான், யோகம் என்ற சொல் தொடர்பு என்னும் பொருள் கொண்ட யஜிர் என்னும் வடமொழி வினைமூலத்திலிருந்து தோன்றியதே ஒழிய ஸமாதி என்னும் பொருளுடைய யஜ் என்னும் வினைமூலத்திலிருந்து தோன்றியதல்ல என்றும் அவர் விளக்குகிறார்¹.

பதஞ்ஜலி முனிவர் கூறும் யோகம் எட்டு அங்கங்களைக் கொண்டது²; மதங்கபாரமேசுவரா

¹ இராமகண்டரும் தன்னுடைய மிருகேந்திராகம யோகபாத உரையில் இக்கருத்தையே தெரிவிக்கிறார்.

² யமனியமாஸனப்ராணாயாஸப்ரத்யாஹராஷ்டிராஷ்டிராநஸமா஧யோதாவஜானி । (யோக. கு. II. 29).

சுப்ரபேதாகமும் இவ்வெட்டு அங்கங்களையே கூறுகிறது.

கமம் 6 அங்கங்களைக் கொண்ட சைவயோகத் தையும்³, மிருகேந்திராகமம் 8 அங்கங்களையும் கொண்ட சைவயோகத் தையும்⁴ சூறுகின்றன. இவற்றில் இயமம், நியமம் ஆகியன யோகத்தின் அங்கங்களாகக் கொள்ளப்படாமல் தீரைக் கூறப்பட்டுக் கொண்டு சைவசாத்திரத்தில் சூறியவாறு ஒழுகுபவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைத் தருமங்களாகக் கூறப்பட்டுள்ளன. ஸர்வஜ்ஞானோத்தராகம யோகபாதத்தின் முதல் சுலோகமும் இதையே வலியுறுத்தும். அதன்படி, மனதில் வைராக்கியமுடையவனும், இந்திரியங்களை அடக்கியவனும், எல்லாக்காரியங்களிலும் தகுந்த அளவிலும் முறைப்படியும் ஈடுபோடுவனும், அளவான உணவும் உறக்கமும் கொள்பவனே யோகப் பயிற்சி செய்யத் தகுதி உடையவன்.

³ பிராணாயாமஸ்ததா ஧்யாநं பிரத்யாஹாரோऽத ஧ாரணா ।

தக்ஷைவ ஸமாධிஶ ஷங்கோ யோग உच்யதே ॥ (மதங்க.யோகபா.I.6)

⁴ பிராணாயாமः பிரத்யாஹாரோ ஧ாரணா஧்யாநவிக்ஷணे ।

ஐப: ஸமாධிரித்யங்காந்யங்கி யோगोऽஸமः ஸ்வயம् ॥ (மிருகேந்திரம், யோகபா. 3)

யோகாப்பியாசத்திற்கேற்றதும் எளிமையான துமான ஆசனங்களில் அமர்ந்து யோகப்பயிற்சி செய்யவேண்டும். 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீகாழித் தத்துவப் பிரகாசர் இயற்றிய தத்துவப் பிரகாசமென்னும் சைவசித்தாந்த நூலில் யோகப் பயிற்சிக்குத் தேவையான பலவிதமான ஆசனங்களும் அவற்றின் செய்முறைகளும் விளக்கப்படுகின்றன.

அடுத்து, இந்திரியங்களை அவற்றின் விஷயங்களி னின்றும் நீக்கி மனதை ஒருமுகப்படுத்துதல் பிரத்தியாஹாரம் எனப்படும். பிராணாயாமத்தில் சகர்ப்பம், அகர்ப்பம் எனப்படும் இரண்டுவகை களும், அவற்றைச் செய்யும் முறைகளும், அதன் காலப் பிரமாணம் ஆகியனவும் இவ்வாகமங்களில் விளக்கிக் கூறப்படுகின்றன. தியானம், மூலமந்திர உச்சாரணம் ஆகியவற்றுடன் கூடியது சகர்ப்பம் எனப்படும். இவை சைவயோகத்திற்கே உரியன; பதஞ்ஜலி யோகத்தில் இம்முறைகள் காணப்பட வில்லை.

பின்னர் தாரணா--தன்மாத்திரைகள், தத்துவங்கள் ஆகியவற்றின் மீது மனதை ஒருமுகப்படுத்தித் தியானித்தல்--கூறப்படுகிறது.

ஸர்வஜ்ஞானோத்தராகமத்தில் இங்கு நாம்
 கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் தாரணா,
 தியானம் முதலியன செய்யத் தொடங்கும்
 முன்னும், செய்யும் போதும் சிவமந்திரமாகிய
 மூலமந்திரத்தை மனதிற்குள் நன்கு உச்சரிக்க
 வேண்டும் என்பது. மிருகேந்திராகமம் முதலிய
 வற்றில் இது ஜபம் எனத் தனியே கூறப்பட்டுள்ளது.
 மற்றொரு செய்தி: யோகாப்பியாசம் செய்யத்
 தொடங்கும் முன் சாதகன் சிவபெருமான் மற்றும்
 யோகாசாரியர் ஆகியோரை வணங்கவேண்டும்
 என்பது. ஆக, தீக்கை, அஸ்திராபிஷேகம்
 ஆகியன செய்விக்கும் ஆசாரியரைத் தவிர
 யோகாப்பியா சத்தைக் கற்பிப்பதற்குத் தனியாக
 ஆசாரியர் இருந்தாரெனத் தெரியவருகிறது.
 அல்லது, சூர்ம புராணம், லிங்கபுராணம்,
 வாய்புராணம் முதலிய சைவபுராணங்களில்
 காணப்படும் சுவேதர் முதலாக லகுலீசர் ஈறான
 28 யோகாசாரியர்களை வணங்குவதாகவும்
 இருக்கலாம்⁵.

⁵ ஸர்வஜ்ஞானோத்தராகமத்தின் இரண்டு சுவடிகளில்
 யோगாචார்யாந் எனப் பன்மை காணப்படுவதும் இங்கு
 நோக்கத்தக்கது.

பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணா முதலிய அங்கங்களைக் கொண்ட அங்கியான யோக மானது தியானிக்கப்படும் பொருளான சிவபெரு மானை ஸாக்ஷாத்காரம் செய்தல்-- நேரிடையாக அனுபவித்து உணர்தல்--என்று விளக்கி அதுவே யோகத்தின் முடிவு என இந்த யோகபாதத்தி னின்றும் நாம் அறிகிறோம். இடையில், பிராணாயாமம், தாரணா, தியானம் ஆகியவற்றால் சாதகன் அடையும் பல நன்மைகளும் விளக்கப் படுகின்றன. தன்மாத்திரகள், பிருதிவீ முதலான ஐம்புதங்கள் எனத் தொடங்கி வித்தியேசவரர்கள், சதாசிவர், ஈறாக ஒவ்வொன்றின் மீதும் தியானம் செய்து, அத்தத்துவங்களை எல்லாம் கடந்து முடிவில் சிவபெருமான் வரை அடைய வேண்டியது யோகசாதகனின் குறிக்கோள் என இந்த ஸர்வ ஜ்ஞானோத்தராகமத்தின் யோகபாதத்தில் விளக் கப்படும் முக்கியச் செய்திகள். அதன் வாயிலாக அவன் அடையும் பயன்களாவன: சிவபெருமானைப் போல் எல்லையற்ற ஞானமும், எங்கும் வியாபித்திருப்பதும், எல்லாவற்றையும் இயற்றும் அளவு கடந்த ஆற்றலும் வாய்க்கப் பெறுவான் என்பதே.

முடிவாக, பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் கணக்கும் மேலாகச் சிவபெருமான் என்னும் நான்காவதாக ஒரு பொருளும் இந்த ஸர்வ ஜ்ஞானோத்தராகமத்தில் சூறப்படும் தனிச் செய்தி.

அகோரசிவாசாரியாருடைய உரை மிகச் சுருக்க மானாதாக அமைந்துள்ளது; மதங்கபாரமேசுவரம், மிருகேந்திரம் ஆகிய ஆகமங்களின் அடிப்படையிலேயே அவர் தன்னுடைய உரையை அமைத் துள்ளார் என்பதால் இம்முன்று ஆகமங்களும் சைவசித்தாந்த யோகத்திற்கு மிக இன்றிய மையாத அடிப்படை நூல்கள்.

ஆகமங்களுக்கு உரை செய்த ஆசாரியர்களுள் அகோரசிவாசாரியாரே காலத்தால் பிற்பட்டவர்; அவருக்குப் பின்னர் ஆகம உரையாசிரியர்கள் எவரும் தோன்றியதாகத் தெரியவில்லை; உரை களும் கிடைத்தில (பெள்கராகம உரையைத் தவிர); உரைசெய்யும் வழக்கமும் ஆசாரியர்களி டையே இருந்ததாகத் தெரியவில்லை. அஷ்டப் பிரகரணம் என வழங்கப்படும் சைவசித்தாந்த சாத்திர நூல்களிலும், தமிழ்நாட்டில் தோன்றிய சித்தாந்தப் பிரகாசிகை, சித்தாந்ததீபிகை (சித்தாந்தசாராவளியைத் தவிர) ஆகிய நூல்

களிலும் சைவயோகத்தைப் பற்றிய செய்திகள் விளக்கப்படவில்லை. எனவே, சைவயோகம் குறித்த ஞானம் சில நூற்றாண்டுகளாக சாதகர் களுக்கு அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு இல்லை. கிரியாபாதச் செய்திகளுக்கும் ஞானபாதச் செய்தி களுக்கும் வழங்கப்படும் ஊக்கமும் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் வாய்ப்பும் யோகபாதச் செய்திகளுக்குக் கிடைத்தில.

மெய்கண்டபரம்பரையில் ஞானத்திற்கும், யோகத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தும் அந்த யோகம் குண்டலினீ யோகத்தின் அடிப்படையில் எழுந்த பிராசாத யோகம் என வழங்கப்படுகின்றது⁶. மேற்படி ஆகமங்களில் விரிவாகக் கூறப்படும் பிரத்தியாஹாரம், தாரணா, தியானம் ஆகியவற்றைப் பற்றிய ஞானமும், அவற்றை முறைப்படி அப்பியாசம் செய்தலும் மிகுதியும் வழக்கொழிந்து விட்டன. சர்வஜஞானோத்தராகமத்தின் யோகபாதம், அதற்கு அகோரசிவாசாரியாரியற்றிய உரை ஆகியவற்றுடன் கூடிய இந்தப் பதிப்பானது

⁶ பிராசாதஷட்கம், பிராசாதசந்திரிகை ஆகியன இதை விளக்கிக் கூற எழுந்த நூல்கள்.

சைவயோகத்தைப் பற்றிய ஞானத் தையும் அதில் சைவ அபிமானிகளுக்கு ஊக்கத் தையும் மீண்டும் ஏற்படுத்தி, சிவபெருமானருளால் மேன்மேலும் இப்படிப்பட்ட நூல்களைச் சுவடி களிலிருந்து சீர்திருத்தி அச்சிடுவதற்கான முயற்சிகளைத் தூண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

வெவ்ஜுாநோதராஷாஏஸ்
யோஉபுகர்ணா^த

Edited & Translated

By

Dr. T. Ganesan

Sri Aghorasivacharya Trust
Chennai

सर्वज्ञानोत्तरागमः

योगप्रकरणम्

योगपादप्रतिपादनार्थमाह-

अतः परं प्रवक्ष्यामि योगम् ।

योगस्याप्यारब्धकर्मस्ते	मलादिक्षपणोपायत्वात्
पदार्थसम्बन्धः । पतिपदार्थतया पाटलिकः सम्बन्धस्तु	
शुचिहेतुत्वात् शुचिशब्देन सूचितः प्रकरणसम्बन्धो	
योगकाण्डतया । सूत्रसम्बन्धः समुच्चयपदेनैव ।	
वाक्यात्मकोऽपि योगियोगात्मकान् गुणान्	
इत्यादिविर्वियैः । अतश्चर्याकाण्डादनन्तरं योगं	
संक्षेपतः प्रकर्षाद् वक्ष्यामि ।	

कस्यायं योगसंस्कारः ? अत आह-

एकाकिनस्तु शान्तस्य

यतच्चित्तविरागिणः ।

उक्ताहारविहारस्य¹

युक्तचेष्टस्य कर्मसु ॥ १ ॥

¹ युक्ताहार^० M, T, T₂, T₃; उक्ताहार^० T,

வெவுட்டாநொதுராமிகள் த

யோழப்புக்ரணி

யோழவாழப்புதிவாழநாயகாவு -

சுதஃ வெரங் புவக்லாஜி யோழி ।

யோழவஸ்ராவ்ராஸ்ரவகஜாவே ஜலாழிஷ்வணோவாய -
த

க்வாக் பாஞாயசுவஸங்வூஸः । வதிவெஞாயசுதயா வாட்டிக்ஸः

வஸங்வூஸஹா ஶாவிலேதாக்வாக் ஶாவிஶவைந் வௌஹிதஃ
த

புக்ரணவஸங்வூஸா யோழகாணதயா । வௌது -
ஸ

வஸங்வூஸः வௌதுயபதாத்ரெநவ । வாக்லாதகோதவி
உ

யோழியோழாதகாங்க் மாணாங் ஒதலாழிலிவாகெக்லுः ।

சுதஶயசாகாணாழநஞரஂ யோழங் வஸங்கூபதஃ
உ

புக்ரதாஶக்லாஜி ।

கவஸ்ராயம் யோழவஸங்வூஸः ? சுத சுஹ -
க

வாகாகிநவூ ஶாதுவஸ்ர
த

யதவிதவிராமிணः ।
த

உக்தாஹாரவிலோரவஸ்ர

யாசுதவெஷ்டவஸ்ர கஜ-வூ ॥க॥

योगप्रकरणम्

युक्तस्वप्रावबोधस्य
तत्त्वतः शृणु षण्मुख ।

पुरुषस्यैवायं संस्कारको न तु पातञ्जलानामिव
चित्तस्येत्यर्थः । शिवयोगस्य सर्वज्ञत्वादि
प्रकाशत्वात् । कीदृशस्य- एकाकिनः
सर्वसङ्गपरित्यागादपरिग्रहस्य संन्यासाश्रमिणः ।

शान्तस्य हिंसादिरहितस्य यमनियमयुक्तस्येत्यर्थः ।
चित्तसंयमो हि यमः । नियमश्चेन्द्रियसंयमः । यदाह
पतञ्जलिः-

अहिंसासत्यमस्तेयब्रह्मचर्यापरिग्रहा यमाः ।
शौचसन्तोषतपस्स्वाध्यायेश्वरप्रणिधानानि
नियमाः । इति ।

अत एव यतचित्तस्य प्राणायामप्रत्याहाराभ्यां
वशीकृतचित्तोपलक्षितसर्वेन्द्रियस्य शक्तिपातवशा -
द्विरागिणः संसारवैराग्ययुक्तस्य निःस्पृहस्य वैषयिक-
भोगविमुखस्य उक्ताहारविहारस्य ।

யாக்தவஸ்பாவவொயவஸ்
வ ந

துதத: யூணா ஷணாவே ।

போரடிவெஸ்வாயம் வஸங்வாரகொ ந தா பாதஜி -
ராநாஜிவ விதவெஸ்துய: । ஶிவயொழவஸ் வஸவ-
ஜகூஞிலுகாஶகூஞ: । கீழ்ச்சவஸ் - ளகாக்கிந: வஸவ-
வஸஜ்ஜவரிதாமாஞ்சபரிமுஹவஸ் வஸஞ்சாவஸாஞ்ஜின: ।
ஶாஞ்சவஸ் ஹிவஸாஞ்சஹிதவஸ் யஜநியஜய-க்தவெஸ்து-
ய: । விதவஸங்யஜா ஹி யஜ: । நியஜஸாஞ்சியவஸங-
யஜ: । யஞாஹி பதஜலி: -

கஹிஂவஸதாஞ்சவேயயஸுஹாயாபரிமுஹா யஜா: ।
ஶளவவஸஞ்சாதிதவஸ்வஸாயஸாயஸாபாயஸாபாதி
நியஜா: । ஒதி ।

கதவாவ யதவிதவஸ் பூனாயாஞ்சுதாஹாராஹஸாஓ
வஸீகூதவிதொவஞ்சிதவஸவஸாஞ்சியவஸ் ஶக்திபாத-
வஸாஞ்சிராஜின: வஸங்வாரவெஸாமு யாக்தவஸ் நிஃஹஸு-
ஹவஸ் வெவஷியிகலஹாஶவிஜாவவஸ் உக்தாஹார-
விஹாரவஸ் ।

यदुक्तं श्रीमन्मृगेन्द्रे-

मितजीणाशनः स्वस्थ इत्यादि । किञ्च सर्वकर्मसु
युक्तचेष्टस्य उचितकरण इति यावत् ।
उक्तस्वप्रावबोधस्य उक्तकालानतिक्रमेण स्वप्रावबोधो
यस्य तस्य । तं योगं ध्येयध्यात् सम्बन्धात्मकं तत्त्वतः
शृणु । न तु पातञ्जलादेरिव समाधिरूपं तस्य
योगाङ्गत्वेन श्रुतेः ।

यदुक्तं श्रीमन्मतङ्गे-

प्राणायामस्तथा ध्यानं प्रत्याहारोऽथ धारणा ।
तर्कश्चैव समाधिश्च षडङ्गो योग उच्यते ॥ इति ।
अत एव युजियोग इत्यस्माद्भातोर्योगशब्दो ज्ञेयो न तु
युज समाधाविति ।

एतदेव सूचयन् ज्ञानिन एव योगाधिकार इत्याह-
यो ध्याता यच्च तद्धयानं
तद्वै ध्यानप्रयोजनम् ॥ २ ॥

सर्वाण्येतानि यो वेत्ति
स योगं योक्तुमर्हति ।

யു-ക്കം ശ്രീ അനൂർദ്ധര -

ജിതജ്ഞാനാശനഃ വ്ലഹ്യജ്ഞത്വാഥി । ക്ഷിണി വസവുകാജ-വസ-
യാ-ക്കവേഷ്ടി വൈ ഉവിതക്കരണ ഇതി യാവക്ക് । ഉക്കവൈപ്പാ-
വബ്രോധി വൈ ഉക്കകാലാന്തിരു-ജിഞ്ഞ വസപോവബ്രോധി-
യാവൈ തവൈ । തം ഡ്യാഗ്രം ഡ്യാഗ്രാത്രുവൈംബാടുക്കം
ത്തുക്കം ശ്രൂണാ । നടക്ക പാതഞ്ഞരാഭാരിവ വസജായിശമപം
തവൈ ഡ്യാഗ്രാജിക്കപ്പനു ശ്രൂതേ । യു-ക്കം ശ്രീ അനുത്രു-
പ്രാജ്ഞാധിവായാ യാനം പ്രത്രാഹ്രാഭരാജയ യാസനാ ।
തക്ക-ബൈശവ വസജായിശ്വര ഏചിജ്ഞാ ഡ്യാഗ്രം ഉവാതെ । ഇതി ।
ക്കത വാവ ഡ്യാജിഡ്യ-ാഗ്രം ഇത്വവൈശാഖാതൊഡ്യ-ാഗ്രം ദിവബ്രോ
ജ്ഞിയോ നു താ ഡ്യാജ വസജാധിവിതി ।

ശാതഭേദവ വസവയാജ ജ്ഞാനിനു വാവ ഡ്യാഗ്രാധികാര
ഇത്വ ആഹി -

ഡ്യാ യാതാ ഡ്യവ തച്ചാനം
ശ്വ

തബേശ യാനപ്രഡ്യാജന്ധ ॥ 2 ॥

വസവുകാജിതാനി ഡ്യാ വൈതി

വൈ ഡ്യാഗ്രം ഡ്യാക്കതാ ഒഹ്മ-തി ।

योगप्रकरणम्

च शब्दाद्वयेयं चेत्यर्थः । यदाह-
आत्माध्याता मनो ध्यानं
धयेयः सूक्ष्मो महेश्वरः ॥३॥
यत् परापरमैश्वर्यमेतद् ध्यानप्रयोजनम् ।

मननं मनः । यथावधेयवस्तुस्रूपालोचनं चिन्तेत्यर्थः ।
ततो ध्यानमुच्यते । यच्छ्रूयते-
तद्रूपचिन्तनं ध्यानमिति । न तु मनश्चित्तमिति
व्याख्येयम् । तस्य योगाङ्गत्वेनाप्रसिद्धेः । उपलक्षणं
चैतत् । अन्यान्यपि योगाङ्गानि अङ्गिनं च योगं ज्ञात्वा
योगाभ्यासः कार्यः ।

किंच

मानामानौ समौ कृत्वा
सुखदुःखे समे तथा ॥ ४ ॥
हर्षं भयं विषादं च
संत्यज्य² योगमभ्यसेत् ।

² संत्यज्य M, T₁, T₃; संत्यक्त्वा T₂

வ ஶபாபெசுயம் வெதாய- : யாஹு -

குதா யாதா இநா யாநம்

யூய- ஸ-அக்ஷா இவேயஸ- || ந- ||

யக் பாபாபெசெயய- -
வ

தெதா யாநமுயாஜந- |

இநநம் இந- : யயாவயயவஸ-ஸ-அபாதாவநம்
த

விக்கதாய- : ததொ யாநாவாத- : யவு ம யதெ -

தகு-அபவிக்கநம் யாநஜிதி : ந த- உநயிதஜிதி

வாவலூய- : தவஸ் யொழாஜ்கேநாமுவிசீ- :

உபஞ்சனம் வெதக் : சுநாநஸ்வி யொழாஜாரி

சுஜிநம் வ யொறம் ஜாக்வா யொழாவாவஸ் காய- :

கி- வ

ஓநாஓநள் ஸ-ள கஞ்சபா

ஸ-வா-வை ஸ-ட- தயா || ச- ||

ஹ-ட- ஹயம் விடா- வ

ஸ-த-ஜ- யொழில-வைக் :

यदाहुः-

न हृष्यत्युपकारेण नापकारेण कुप्यति ।
यः समः सर्वभूतेषु जीवन्मुक्तः स इष्यते । इति ।

अथ योगस्थानम् ।

शून्यागारे मठे रम्ये
देवतायतने शुभे ॥ ५ ॥

नदीतीरे विविक्ते वा
गृहे घोरवने^३पि वा
प्रच्छन्ने च विविक्ते च
निःशब्दे जनवर्जिते ॥६॥

योगदोषविनिर्मुक्ते
निर्विकल्पे निरातपे ।
योगदोषा पिपीलिकादयः । निर्विकल्प इति
परकीयत्वादिविकल्परहिते ।

^३ घोरवने M, T, T₃, T₄; घोरे वने T₁, T₂

யாஹூ: -

ந ஹுவிடுதலாபகாரண நாபகாரண காபுதி ।
ய: வஸ: வஸவுஹாதெவி ஜீவந்துக்த: வஸ இஷுதொ ஹதி ।
கய யோஹஸாநடி ।

ஸமநாஹார ஜரங் ரஜை

ஷவதாயதநெ ஸாவே ॥ ரு ॥

நாதீரை விவிக்த வா
ஹுஹை வோஸவநெ டவி வா ।
புஹஞ் வ விவிக்த வ
நிஶ்ச ஸாவே ஜநவஜ்டதெ ॥ சா ॥

யோஹாஷவிநித்தக்த
நிவிடகரை நிராதவை ।
யோஹாஷா பிவீறிகாஷய: । நிவிடகாலு ஹதி ।
பாக்கீயகாஷிவிகாலுஶஹிதெ ।

योगप्रकरणम्

स्नात्वा शुचिरूपस्पृश्य
प्रणम्य शिरसा शिवम् ॥७ ॥
योगाचार्य^४ नमस्कृत्य
योगं युज्ञीत मानवः ।

योगासनान्याह-

पद्मकं स्वस्थितकं वापि
उपस्थाप्याङ्गालिं^५ तथा ॥८ ॥
पीठार्धमर्धचन्द्रं वा
सर्वतोभद्रमेव वा ।
आसनं रुचिरं बद्धवा
पद्माद्यासनलक्षणं संहितान्तरादवसेयम् ।

अथ करणमाह-

ऊर्ध्वकायः समं शिरः ॥९ ॥

सर्वसङ्गान् परित्यज्या-
त्मसंस्थं मनो गुह ।

^४ योगाचार्य M, T₁, T₂, T₃; योगाचार्यान् T, T₄

^५ उपस्थाप्य M, T₂, T₃, T₄; उपस्थाप्य T, T₁

வீங்குா ஸாவிராபேஹ்யா
 ந பூண்டு யிரஹோ யிவட் ॥ எ ॥
 யொழாவாய-க நங்ஹைது
 யொழ-க யான்த ஓருவ : ।

யொழாவநாந்பாஹ -

பெழக-க-க-வ-த வைபி
 உபஹாபோன்றும் தயா ॥ அ ॥
 பீஂாய-கய-வ-கு-வ வா
 மெவ-கதால-கு-ஜவ வா ।
 சுவ-ந-க-வ வ-க
 பேந்தால-வந-க்கண் வெங்ஹி-தாஞ்சா-வ-வேயட ।

கங்க காரணாஹ -

ஜய-காய-வ-க-வ ஸிர-க ॥ க ॥
 மெவ-வ-வ-கா-க பா-த-க-ஜ-ா-
 த-வ-எ-வ-க த-ந-ந-ா ஹ-ஹ ।

कुर्यादित्यध्याहारः । ततश्च सर्वसज्जान् परित्यज्य
 आत्मसंस्थं मनः कुर्यादिति । विषयेभ्यः
 समस्तेन्द्रियाधिष्ठातुर्मनसः प्रत्याहरणं कुर्यादिति
 यावत् । अनेन प्रत्याहाराख्यं योगाङ्गं संक्षेपादुक्तं
 ज्ञेयम् ।

किंच तदानीम् -

न दन्तैः संस्पृशेद्दन्तान्
 सृक्षिवण्यौ^६ च न जिह्या ॥१०॥

किञ्चित् कुञ्चितनेत्रस्तु
 शिवं संयक् तदोच्चरेत् ।
 प्रत्याहारकाले^७पि बीजात्मकमूलमन्त्रं मनसा
 स्मरेदित्यर्थः ।

अथ तदुच्चारप्रयोजनम् -

सोद्धासयति तत्त्वानि
 तन्मात्राद्यानि देहिनाम् ॥११॥

अयमभिप्रायः छान्दसो विसर्जनीयलोपात् स इति ।

^६ सृक्षिवण्यौ M, T₁, T₃; सृक्षिवण्या T, T₄

காய்காழிதலூயாஹாரஸ் । ததுஷ வெவசுவெஜாநுரீதலை
 சூதவெங்கூங் இநுக் காய்காழிதி । விடியெலூஸ் வெஜவெ -
 த
 தீயாயிலூதாசீநவஸ் பூதலாஹாரஸனம் காய்காழிதி
 யாவக் । கெநந பூதலாஹாராவஸும் யொழாஜும் வெங்கீ-
 பாநாக்கும் ஜெயங் । கீலு தாநீடி -

ந இரெஞ்சு வெங்கீஸுஶெஞ்சுகாங்
 வீக்கிணாலு வ ந ஜிஹுயா ॥ கு ॥
 கிணிகு காணிதரெநதுவெ-
 த
 ரிவங் வெஜாக் தரெநாவுரெக் ।

பூதலாஹாரகாரெவபி ஸீஜாதகஜாஏஞ்சும் இநவா
 வெரெஞிதலூயஸ் ।

குய தாநாவுரபூயொஜநீடி -

வெநாஞ்சாவயதி ததாநி
 தநாதுநாநாநி ஜஹிநாடி ॥ யக ॥

குயலிபூயஸ் மாநவோ விவெஜநீயாலாபாக்
 வ ஜதி ।

शिवमन्त्रो वक्ष्यमाणवत् सगप्राणायामपूर्वं शिवाधिष्ठित
तत्त्वध्यानेनोच्चार्यमाणः । समाधिलभक्रमेण तत्त्वानि तावत्
प्रकाशयति । मनसा मन्त्रानुसन्धानेन शिवाधिष्ठिताभि-
मतत्वयोजना । तत्त्साक्षात्कारो भवतीति यावत् ।
तन्मात्राणामाद्यानि यानि पृथिव्यादीनि भूतानि तन्मात्राश्च
आद्यानि येषामिन्द्रियादीनां तानि सर्वाणि तत्त्वानि
श्रीमन्मतङ्गाद्युक्तवत् प्रकाशयतीति वेदितव्यम् ।

तानि च तत्त्वानि तस्यैव चास्त्रस्यानुसन्धानात्
बन्धकत्वान्विवर्तन्ते इत्याह-

पुनर्विनाशकश्चैवा-
स्त्रयुक्तः षडानन⁷ ।

तेषामिति शेषः । तदानीं चाङ्गानामपि तदुद्भूतत्वात्
पृथगुच्चारो नोपयोगीत्याह-

न पृथक् हृदयं तस्य
न शिरो न शिखा गुह ॥१२॥

⁷ न दन्तैः . . . षडानन ॥ omit T₂

ஶிவத்தோா வகுடோனவக் வஸஹல-பூணாயாட -
 பொவை- ஶிவாயிஷ்டிதத்துயாரெநநோவாய-ங்ஜாண :
 வஸாயிழாலகு-ஜன ததாநி தாவக் பூகாஶயதி :
 அநவா அஞ்சாந-வஸங்காரெநந ஶிவாயிஷ்டிதாலிதகு
 யொஜநா : ததக்வாக்ஷாதாவரா லவதீதி யாவக் :
 தநாது-ஞாணாஞாஉ-நாநி யாநி பூயிவாஷ்டி ஹ-மதாநி
 தநாது-ஶ சுஉ-நாநி யெஷா-ஷித்தியாஷ்டநா- தாநி
 வஸ-ஙாணி ததாநி ஸ்ரீ-உநதஜாஉ-நா-கவக் பூகாஶயதீதி
 வெழிதவாட :
 தாநி வ ததாநி தவஸ-வ வாவஸ வஸாந-வஸங்காநாக
 வஸக்கபாநி-வத-ஞ ஐ-தாவ- -

பௌநவிடநாஶக-ஸெவா-
ங

வஸ யா-கது : ஷிசா-நந !
து

தெஷா-ஷிதி ஷெஷி : தங்காநீ- வாஜாநா-ஷவி தங்க-
 க்காக் பூயங-வாவரா நநாவ-யொஷ்டி தாவ- -

ந பூயக ஸ்ரீ-உய- தவஸ

ந ஶிவரா ந ஶிவா ஸ-வ- || க- ||

वर्मास्त्रनेत्रसहितं
तस्मादेव प्रवर्तते ।

अथ प्राणायामस्यापि सगर्भतां पूर्वं प्रकाशयन्
कुम्भकप्राणायामपूर्वकं ध्यानं कार्यमित्याह-
प्राणापानौ समौ कृत्वा
सुषुम्नान्तरचारिणौ ॥१३ ॥

तयोर्वृत्तिं^४ निरुद्धचात्मा
शिवं ध्यायेद्विचक्षणः ।

प्राणायामस्य सगर्भतोक्तं श्रीमन्मृगेन्द्रेऽपि-
सोऽपि ध्यानजपोपेतः सगर्भोऽन्यस्तदुज्जितः ।
इति ।

अथ ध्यानस्यैव प्रकर्षावस्थात्मकं समाधिमाह-

अविनाभावसम्युक्तो
ज्योतीरूपं सुनिर्मलम् ॥१४ ॥

^४ वृत्तिं M, T₁, T₂, T₃; वृत्तिः T, T₄

வழகாவஸ் நெ துவஸஹிதம்
து

தவஸாடல் பூவதக்கெதே ।

சுய பூஞாயாஜஸ்வாவி வெறவுதொம் பாமேஸ்
பூகாய்யாஸ் காமலகபூஞாயாஜபைமேகம் யஸாநம்
காயக்ஜிதஸாஹ -

பூஞாபோநள் வெஜள் சூர்யபா

வெஷ்டிஜாக்ராவாரினள் ॥ யாந ॥

தயொவூத்திம் நிர்ச்சஸாதா

ஸிவம் யஸாவயங்கிவகுண : ।

பூஞாயாஜஸ் வெறவுதொகம் ஶீஜநுமெஞ்சுவை -
வெஶாடவி யஸாநவஸஜாவெது : வெறவெஶாடநஸாஸு -
ஜிது : ஐதி :
ஸ

சுய யஸாநவெஸ்வ பூகஷ்டாவவெஸாதகம்
வஸாயிஜாஹ -

சுவிநாஹாவவவஸங்யாகஶகா

செஸாத்தீர்மபெம் வெநிஜ்குடு ॥ யசு ॥

योगप्रकरणम्

सुसूक्ष्मं व्यापकं नित्यं

निर्विकल्पं सदा बुधः ।

निर्विकल्पमिति । ध्येयाकारस्फुटीभावेन ध्यात्रादिविभा
गरहितमित्यर्थः । यदाह पतञ्जलिः-

प्रत्ययैकतानता ध्यानम् । तदेव स्वरूपशून्यमिव समाधिरिति ।
इत्थं सगर्भनिर्गर्भभेदेन प्राणायामानां द्वैविध्ये
सिद्धेऽन्यथा त्रैविध्यमाह-

उत्तमा मध्यमा मन्दा-

स्सगर्भः^९ त्रिविधाः स्मृताः ॥१५॥

सगर्भ इत्युपलक्षणम् । अगर्भाणामपि उत्तामादिभेदं
चानन्तरमेव वक्ष्यति ।

प्रकारान्तरेणापि त्रैविध्यमाह-

प्राणायामांश्च तान् कुर्यात्

पूरकुम्भकरेचकान् ।

सगर्भाणां प्राणायामादीनां समाधिलाभक्रमेण
तत्त्वजयस्योक्त्वादगर्भाणां फलमाह-

^९ सगर्भः M, T₁, T₂, T₃; संसर्गः T, T₄

வூ-வூ-ஷ்டு வாபகம் நிதல்
இ

நிவிடக்குலம் வெறா வூயஃ ।

நிவிடக்குலதிதி । யூயாகாரவூடுவோவெந யூதாழி
விலாமரஹிதசிதலையங் । யாஹு வதஞ்சு : -

புதலுவெயகதாநதா யூநஒ । தங்வ வூரா-பேஶமநா-
ஷிவ வங்காயிரிதி ।

ஒத்து வெறவூநிம-ஷ-லைதங் பூனாயாஜாநா-
ஶஶவியூ வீசெநாயா ரதுவியூஜாஹு -

உதா ஜயூஜா ஜநா:
த

வெறவூஶா துவியா வூதா : ॥ யநு ॥

வெறவூஶா ஒத்துவெயக்கணஒ । சுறவூஶாணாஷவி உதாழி-
ஹெது வாநக்காஷவ வக்குதி ।

புகாராஞ்சுரணாபி ரதுவியூஜாஹு -

பூனாயாஜாஂஸ தாஷ் காய்சாக
ஷ

பெ-ஏச்கா-லகரைவகாஷ் ।

வெறவூஶாணா பூனாயாஜாழி நா வங்காயிரால -

கு-கண ததஜயவெநாக்குபாழஹ-ஷாணா மாஜாஹு -

प्राणायामैद्दैद्वोषान्^{१०}

धारणाभिस्तु किलिबघम् ॥१६ ॥

प्रत्याहारेण संसर्गन्

ध्यानेनानश्वरान् गुणान् ।

यावच्छरीरभाविनोऽणिमादीन् गुणानित्यर्थः । अनश्वरः
अशून्यः शरीरस्थैर्यमपि जायत इति सिद्धम् ।

अथ पूरकादिलक्षणमाह-

उदरं पूरयित्वा तु

वायुना यावदीप्सितम् ॥१७ ॥

प्राणायामो भवेदेवं^{११}

पूरको देहपूरकः ।

पिधाय सर्वद्वाराणि

निश्वासोच्छ्वासवर्जितः ॥१८ ॥

^{१०} ° दहेद् ° M, T, T₂, T₃, T₄; ° बहिर् ° T₁

^{११} एवं M, T₁, T₂; एव T₃; भवादेय T, T₄

பூஞ்சாயாதே^ஒ-கஹூ^ஒலாஷாங்
 யாசனாஹிவூ^ஒ கீ^ஒவிஷ^ஒ ॥ யகா ॥
 பூதாஹாரை^ஒண வெ^ஒஙவெ^ஒஙாங்
 யா^ஒநாநாநாநாநாநாங் மாநனாங் ।
 யாவஹ^ஒஸஹாவிரோ^ஒநா^ஒனிஜா^ஒங் ஹாநாநி^ஒதா^ஒய^ஒ : சுந-
 ஸப^ஒ : சுநாந^ஒஸ : ஶா^ஒஸவெய^ஒஙவி ஜாயத ஐதி வீச^ஒ :
 சுய பொரகா^ஒஇ^ஒகு^ஒனாஹ -

உ^ஒற^ஒங பொரயிகு^ஒஙாத^ஒ -
 வாய^ஒநா யாவ^ஒங் வீ^ஒத^ஒ ॥ யன ॥

பூஞ்சாயாதோ ஹவெத^ஒவ^ஒங்
 பொரகோ த^ஒஹபொரக^ஒ :
 வீயாய வெவ^ஒஙாராணி
 நிஶாவோவ^ஒ ஹாவெவஜ^ஒத^ஒ : யஅ ॥

सम्पूर्णकुम्भवत् तिषेत्
 प्राणायामः स कुम्भकः ।
 ततोर्धर्वं रेचयेद्वायुं
 मृदुनिश्वाससंयुतम्¹² ॥१९ ॥

रेचकस्त्वेष विख्यातः
 प्राणसंशयकारकः ।

पूरकरेचकौ वामदक्षिणनाडीभ्यां कार्यावित्युक्तम् ।
 प्राणसंशयकारकः इत्युत्क्रान्तिदशायां ग्रन्थिच्छेदपूर्वं
 रेचकस्य प्राणवियोगहेतुत्वादुच्यते ।

तेषामेव कालभेदादुत्तमादिभेदमाह-
 प्रसार्य चाग्रहस्तं तु
 जानुं कृत्वा प्रदक्षिणम् ॥२० ॥

छोटिकां तु ततो दद्यान्
 मात्रैषा त्वभिधीयते ।

¹² संयुतम् M, T, T₁, T₃; संयुतः T₂

வெங்பாமணக்குங்கலவதிலேக்கு
த

பூஞ்சாயாழவைக்காங்குக்கு :
வ

ததொயுக்கு ரெவயெஞாயாகு
வ

இந்தியாஸ வெங்காது ॥ யகு ॥

ரெவகவெஷஷி விவாத:
கு

பூஞ்சவெங்காரக்கு :
கு

பெஏக்ரெவகள் வாஜக்கிணநாசீலூாம் காய்காவி -
தலாக்கு । பூஞ்சவெங்காரக்கு : ஒதலாது குநியாயா
நாநிவெஷபவம்புக்கு ரெவகவெஷி பூஞ்சவியோஹஹூது -
குநாவுதுது ।

தெஷாசெவ காடுலெநாதாதுநாதிலெநாஹு -

பூஶாயு வாறுஹவெங் து
த

ஜாநாம் கஞ்சுகா பூந்கிணா ॥ २० ॥

ஏமாட்டுகாம் து ததொ இந்துா-

நாதெதுஷா குலியீயது ।

मात्रा द्वादश विज्ञेयाः
प्रमाणं तालसंज्ञकम् ॥२१ ॥

तालद्वादशकं ज्ञेयं
प्राणायामस्तु कन्यसः ।
मध्यमश्च चतुर्विंशत्
ज्येष्ठस्तद्विगुणो भवेत् ॥२२ ॥

तेषां चानुष्ठानविधिः-

एकैकां वर्धयेन्मात्रां
प्रत्यहं योगवित्तमः ।
न त्वरेण¹³ विलम्बेन
कमेणौ व विवर्धयेत् ॥२३ ॥

तदानीं हृदयादिस्थानेषु ध्येयस्वरूपविषये निबद्धस्य
मनसो धारणादिकालमाह-

¹³ न त्वरेण M, T, T₂, T₃, T₄; स त्वरेण T₁

ஓாதுாஶாஉஸ விஜூயா:

பூாணம் தாடுவெங்ஜுக்கடி ॥ २५ ॥

தாடுஶாஉஸகம் ஜூயா

பூாணாயாஜஹஸ குநுவெஸ: ।

இயுஷை வதாவிடுஸ ஜீ

ஜூவூஹஸஞ் ஶிராணா லவேசு ॥ २६ ॥

தெஷாம் வாநாழாநவியி: -

வாரெகைகாம் வயங்யெநாதுாம்

பூதலஹம் யொஶவிதா: ।

ந குரௌண விழுங்வெந

குஷைணைவ விவயங்யேசு ॥ २७ ॥

தாந்தி ஹாஉயாஉஹோரநஷா யெஷுயவஸா-வபவிஷய
நிவசவஸு தநவோ யாரணாஉகாடுஜாஹ -

प्राणायामोत्तमो यत्तद्
 द्विगुणा धारणा मता ।
 धारणाद्विगुणो योगो
 योगोऽपि द्विगुणीकृतः ॥२४ ॥

योगसिद्धिरिति ज्ञेया
 शिवेन परमात्मना ।

अत्र योगशब्देन ध्येयस्वरूपचिन्तनमपि । ध्यात्रा सह
 ध्येयस्यसम्बन्ध इति कृत्वा ध्यानमुच्यते ।
 योगसिद्धिशब्देन तु समाधिः । धारणाध्यानसमाधीनां
 योगाङ्गानां क्रमेण प्राप्ते श्रवणात् ।
 ननु श्रीमन्मृगेन्द्रे धारणादीनां कालाधिक्यं श्रूयते ।
 उक्तं हि तत्र-

अयमर्कगुणः कालः कृतचित्तव्यवस्थितिः ।
 प्राप्नोति धारणाशब्दं धारणासिद्धिदानतः ।
 धारणाद्वादशध्यानं दिव्यालोकप्रवृत्तिः ।
 समाधिरणिमादीनां द्वादशैतानि कारणमिति ।
 सत्यम् । क्रियाभेदस्य तत्रभेदहेतुत्वादविरोधः ।

பூஞ்சாயாதோதோ யது^ஒ
த

அமிர்ணா யாரணா தநா ।

யாரணாஅமிர்ணெனா யொஹா

யொஹாவீ அமிர்ணீக்குத: ॥ २८ ॥

யொஹவிசிரிதி ஜெதுயா

ஸிவெந பெரஜாதநா ।

சுது யொஹஸவெந யெலுயவெராவுவிதுநங்வி । யாதுா
வஸு யெலுயவெலு வஸங்வா இதி க்குக்கா யாநாநாவுதெ ।
யொஹவிசிஸவெந தா வஸஜாயி: । யாரணாயாநாநவஸஜா-
ய்நாம் யொஹாநாநாம் குஜண பூஷே ஸுவணாக: ।

நநா ஸ்ரீஐநுஹரதூ யாரணாநீநாம் காஞாயிகஸும்
ஸு-யதெ । உக்கா ஸ்ரி தகு -

சுயங்க-ஹாண: காஞ: க்குதுவிதுவெவஹிதி: ।

பூஷேதி யாரணாஸஸும் யாரணாவிசிதாநத: ।

யாரணாஶாஞ்சயலாநம் இவெநாஞாகபூஷுதி: ।

வஸஜாயிரணிதாநீநாம் சாஞ்செதாநி காரணதிதி ।

வஸதஸும் । கீயாவெஞ்சவெ தகு-வெஞ்செதாக்காஞ்சவிசராய: ।

अङ्गी तु योगो ध्येयवस्तुसाक्षात्कारात्मको
विशेषसम्बन्ध इत्याह-

तदानुपश्यते सूक्ष्मं
गन्धतन्मात्रमात्मनि ॥२५ ॥

रसं तेजश्च स्पर्शं च
शब्दतन्मात्रमेव च ।
पश्यते क्रमयोगेन^{१४}
वर्णभावैः पृथग्विधैः ॥२६ ॥

अहंकारं मनो बुद्धिं
गुणमव्यक्तपूरुषम् ।
अभिव्यक्तानि जानीयात्
स्वधर्मगुणलक्षणात्^{१५} ॥२७ ॥

^{१४} क्रम M, T₁, T₂, T₃; क्रम^१ T, T₄

^{१५} लक्षणात् M, T, T₂, T₃, T₄; लक्षणाम् T₁

சுஜீ^ஈ தா யொஹா யெய்யவெஸாக்ஷாத்தாராத்தகோ
த
விஶேஷவெங்கூல் ஒத்துாஹு -

தநாநாபைஞ்சுதெ வெஏக்ஷு^ஈ
மங்கநாதுாதாதநி ॥ २.८ ॥

ரவெங் தெஜீ வெய்ச் சு வ
உ ப
ஶவதநாது-ஜெவ வ ।
பைஞ்சுதெ குஜயாஹந
வண-ஹாவெவே பூயழிரெயே ॥ २.९ ॥

கஹங்காரம் இநா வூ-சிங்
நாணாவெஞ்சுபா-மா-ஷட்ட ।
கஹிவெஞ்சுநி ஜாநீயாக
வயங்க-நாணாஞ்சனாக் ॥ २.१० ॥

विद्यां कलां ततः कालं
 मायां विद्यां ततः परम्।
 दृष्ट्वानुकमशः^{१६} सर्वान्
 पुनरस्त्रेण भेदयेत्॥२८॥

विद्येश्वरं ततस्तत्त्वं
 ततः सादाशिवं परम्।
 भित्वा^{१७} तु क्षुरिकास्त्रेण
 ततः सूक्ष्मं शिवं विशेत्॥२९॥

अत्र च भूतानां स्थूलानामस्य प्रत्यक्षेणापि विज्ञातुं
 शक्यत्वात्। केवलयोगसाक्षात्कार्याणि तन्मात्राद्यानी -
 त्युच्यन्ते परमार्थतः। पृथिव्यादिस्वरूपमपि
 सूक्ष्मयोगेन साक्षात्कर्तव्यमियुक्तम् श्रीमन्मतज्ञादौ।
 ततश्च पृथिव्यादिशिवान्तानि तत्त्वान्येवं साक्षात्कृत्य
 प्रागुक्तवन् मूलयुक्तेन क्षुरिकास्त्रेण भेदयेज्जयेत्।
 बन्धकत्वान् निवर्त्येदित्यर्थः। उक्तं हि प्राक्

^{१६} दृष्ट्वा M, T, T₁, T₄; संदृष्ट्वा T₂, T₃

^{१७} भित्वा T, T₄; हित्वाकं M, T₁,

விழ்ளாம் காலாம் தத: காலும்
இாயாம் விழ்ளாம் தத: பௌர்ஷ

இங்கி டாநாக்ருதியா: வெவ்சாஸ்
பொந்ரவை ண லெழுயேக் ॥ உஅ ॥

விழ்ளாஸ் ததவைதும்
தகு

தத: ஸாநாஸிவம் பௌர்ஷ

ஹிகா தா க்ஷாஸிகாவை ண
கு

தத: ஸாக்ஷம் ஶிவம் வியேக் ॥ உகு ॥

சுது வ ஹ-தாநாம் ஸ-ஏலாநாஜவை பூதுக்ஷணாவி
விஜ்ஞாதாம் ஶக்ளுக்வாக் । கெவடுயோஹவாக்ஷாதாய்கானி
தநாதுநாந்தீதாவுக்கெ பௌர்ஷத: । பூயிவாழி-
வெர்மப ஜவி ஸ-ஏக்ஷயோஹந ஸாக்ஷத-வைதிதாக்ஷம்
ஶ்ரீஈதஜாநி । ததஶ பூயிவாழிஸிவாநாநி ததா -
நெவுவம் ஸாக்ஷாதாக்குது பூஶாக்ஷவநால்லுயாக்ஷதந
க்ஷாஸி-
காவை ண லெழுயேஜயதாஸுக்கவாநிவத-யாதிதாய- ।
உக்ஷம் ஹி பூக்க-

सोऽद्वासयति तत्त्वानि तन्मात्राद्यानि देहिनाम् ।
पुनर्विनाशकश्चैव अस्त्रयुक्तः षडाननेति ॥

एवमेतानि सालम्बनेन योगेन जित्वा ततः सूक्ष्मं शिवं
विशेदिति । निरालम्बनेन योगेन निष्कले शिवे
स्वात्मानंयुज्ज्यादित्यर्थः । अत्र च तत्त्वजयोपयोगि -
त्वेन शास्त्रान्तरोक्तं तर्कार्ख्यमपि योगाङ्गम्
अर्थसिद्धमेव । यच्छ्रूयते-उहोऽन्तरङ्गो योगस्येति ।

अथ योगफलं दर्शयति-

अमृतात्मा शिवः साक्षात्
तस्मिन् विष्टस्तुयोगवित् ।
सर्वज्ञः सर्वगः सूक्ष्मः
सर्वेशः सर्वकृद्वेत् ॥३०॥

ननु यदेवं योगेनैव मुक्तिसिद्धेदीक्षाया
अप्यानर्थक्यप्रसङ्गः । तन्न ।

வெங்காவஸயதி ததாநி தநாதுாஷாநி ஏஹிநாட் ।

பொநவிப்ராயகவெயவ சுவஸயாகது: ஷஸாநரநதி ॥
து

வாவஜதாநி வாயுவரநந யொமெந ஜிகா தக:

வெங்கா ஶிவம் விஶேஷதி । நிராயுவரநந யொமெந

நிஷியெ ஶிவை ஹாதாநம் யாஷாஷிதாயஸ: । சுது வ

ததஜயாபயாஶிகூந ஶாஹாஞ்சாகதும் தகாவு -
து

ஐபி யொஶாஷ்ட சுய-வீசுஜவ ।

யவு ம யதெ - ஊஹோத்துரஜோ யொஹவெதி ।
ஶு

சுய யொஹமலும் இஶ-யதி -

சுஜுதாதா ஶிவ: வெங்காக:

தவீங விஷ்ட வெ யொஹவிக: ।
த

வெவூஜு: வெவூற: வெ-ங்க: ॥

வெவூய: வெவூக்ஞுவெக: ॥ ஏ 0 ॥

நந- யதாவ: யொமெநவ ஜாகதிவிசெஷ-காயா

சுபாநய-காபுவெஜ: । தஞ ।

योगप्रकरणम्

एवंविधस्य योगस्य दीक्षया विनानुष्ठानासिदे-
रारब्धकार्यकर्माक्षिसमलादिनिवर्तन एव चरितार्थत्वा-
दनधिकारिणां शिवशास्त्रं विना समस्ततत्त्वविषय-
ज्ञानाद्यभावाच्च ।

अत एवात्र प्रसङ्गात् ज्ञेयं वस्तु दर्शयति-

सर्वेष्वेव च शास्त्रेषु
ज्ञेयं वस्तुचतुष्टयम् ।
पशुः पाशः पतिश्वैव
शिवश्वेति यथाक्रमम् ॥३१॥

पतिरधिकारावस्थः शिव एव । अतश्च पतिपदार्थस्यैव
सोपाधिक-निरूपाधिकाभ्यां भेदद्वयमुपचारादुच्यत इति
वक्ष्यामः ।

ततश्च ज्ञानस्यापि दीक्षाद्यज्ञत्वाच्च मोक्षहेतुत्वं किंतु
परम्परया सिद्धमित्याह-

வாவங்வியஸ் யொஹஸ் தீக்ஷயா விநாநா-
 விசிசுராசவகாய-காக்ஷிபேஜலாஉதிநிவத-ந
 வாவ
 வரிதாய-கபாஉநயிகாரினா-
 யிவஶாஸ ० விநா
 வெஜவஸ ததவிஷயஜ்ஞாநாஉலாவாவு ।

சுத வாவாது பூவெஜாஜ் ஜெயம் வெஸ உய-யதி -
 த

வெவெமைவெவ வ யாவெஸ ஏ-
 து

ஜெயம் வெஸ-வத-ஷயடி ।
 த

பேயா: போயா: பதி-யெவ
 வ

யிவஶாதி யயா கு-ஜி ॥ நக ॥

பதி-யிகாராவவஸ: யிவ வாவ । சுதய பதி-பஞ்சய-
 வெஸவ வொபாயிகநிர-பாயிகாலா- லெஉஷய -
 ஜ-பவாராஉ-வாத ஒதி வக்ஷா-ஸ: ।

ததய ஜ்ஞாநவஸாவி தீக்ஷாஉஜ்ஞக்ஷா- ஜாக்ஷவேத-கப-
 கிஞ- பா-பாயா விசு-தாவ- -

ज्ञात्वा तु तत्त्वसद्ग्रावं
तन्त्रसारं तु दुर्लभम् ।
सर्वथा वर्तमानोऽपि
गृह्णाति न पुनस्तनुम् ॥३२॥


इति

लक्षद्वयाध्यापकश्रीमद्घोरशिवाचार्य-
विरचितायां श्रीमत्सर्वज्ञानोत्तरवृत्तौ
योगप्रकरणव्याख्यानं
समाप्तम्

ஜூாகுா தா ததவெஉாவங்
 கு ல்
 தகு-வொரம் தா இ-ஏல்லடி ।
 வெவூயா வத-ஈாநோட்டி
 முஹாதி ந பொநவெந்தி ॥ நட ॥

୪୫

யங்குப்பாய்வாவைக் ரீதிவொருமிலாவாய்
 விரலிதாயாம் ரீதிவெஜ்ஜாநோதாதஷ்டுதன
 யோந்துகரணவாவாநம்
 வெஞாவே
 த



Sri Archana Printers - Cuddalore-3. Ph:238414